



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண்.100 அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600 032.

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

.....

ஆணை எண். 163/ந/2024

நாள்.26.12 .2024

திரு. கா. சுப்பராயன்,
நாமக்கல் மாவட்டம்

-

முறையீட்டு மனுதாரர்

மாநகராட்சி ஆணையாளர்,
நாமக்கல் மாநகராட்சி, நாமக்கல் மாவட்டம்

-

எதிர்மனுதாரர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, பாரதி நகர், கதவு எண்.3/139 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. கா. சுப்பராயன் என்பவரின் 22.03.2024 நாளிட்ட புகார் மனு இம்முறைமன்ற நடுவத்தில் 26.03.2024 அன்று பெறப்பட்டு, 163/ந/2024 என எண்ணிடப்பட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. முறையீட்டு மனுதாரரின் மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, பாரதி நகர், கதவு எண்.3/139 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. கா. சுப்பராயன் என்பவர் தனது 22.03.2024 நாளிட்ட புகார் மனுவில் கீழ்க்கண்ட புகார்களை தெரிவித்துள்ளார்.

"நாமக்கல் மாநகராட்சி 11-ஆவது வார்டு இராமாபுரம்புதூர் குட்டைத் தெருவில் க.எண்.89/35, க.எண்.105/34 என்ற வீடுகளும் க.எண்.105-A-1 என்ற இரண்டு கடைகளும் மற்ற இருவருடன் கூட்டாக உள்ளன. இதுவரை முறையாக அனைத்து கட்டணங்களும், வரிகளும் செலுத்தப்பட்டு வந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தினர் சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றிற்கு கேட்பு அறிவிக்கை எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே 23.03.2022-ல் மேற்கண்ட இரண்டு வீடுகளுக்கும், இரண்டு கடைகளுக்கும் குடிநீர் இணைப்புகள் இரண்டிற்கும் சொத்து வரி, குடிநீர் கட்டணத்திற்காக தன் கணக்கில் இருந்து நாமக்கல் இந்தியன் வங்கியின் காசோலை எண்.483609 மூலம் ரூ.8,000/- ஐ அனுப்பி உள்ளேன். காசோலையுடன் எந்தெந்த

இனத்திற்கு வரி வரவு வைத்து இரசீது போட்டு தரப்பட வேண்டும் என்பதற்கான கீழ்க்கண்டவாறு விபர குறிப்புச் சீட்டையும் உடன் இணைத்து அனுப்பி உள்ளேன்

நெ.	வரி விதிப்பு எண்.	க.எண்.	சொத்து வரி
1	051/011/00695	105-A	2020-2021க்கு ரூ.426/- 2021-2022க்கு ரூ.426/-
2	051/011/00696	105-A-1	2020-2021க்கு ரூ.426/- 2021-2022க்கு ரூ.426/-
3	051/011/00548	89/35	2020-2021க்கு ரூ.618/- 2021-2022க்கு ரூ.618/-
4	05/011/00547	105/34	2020-2021க்கு ரூ.730/- 2021-2022க்கு ரூ.730/-

குடிநீர் கட்டணம்:

இணைப்பு எண்.	ஆண்டு	கட்டணம்
051/011/00148	2020-2021	ரூ.1800/-
051/011/0018	2020-2021	ரூ.1800/-

மேற்கண்டவாறு வரவு வைக்க கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவ்வாறு வரவு வைக்கவில்லை. குடிநீர் கட்டணம் மட்டும் கோரியவாறு வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சொத்துவரி தன் குறிப்புச் சீட்டில் கோரியவாறு வரவு வைக்கப்படவில்லை.

அதற்கு மாறாக

- வரி விதிப்பு எண்.051/011/00548 க.எண். 69/35-க்கு செலுத்தி இருந்த சொத்து வரியை வரவு வைக்காமல் அதில் ஒரு பகுதிக்கு மட்டும் ரூ.814ஐ மட்டும் வரவு வைத்து விட்டு மீதியை SUC என்ற தலைப்பில் ரூ.240/- ஐ வரவு வைத்து இரசீது போட்டுள்ளனர்.
- வரி விதிப்பு எண்.051/011/0054 க.எண். 105/34 என்ற வீட்டிற்கு சொத்து வரியாக ரூ.1072ஐ மட்டும் வரவு வைத்து விட்டு மீதி ரூ.240/-ஐ SUC என்ற தலைப்பில் வரவு வைத்து இரசீது போட்டுள்ளனர்.
- வரி விதிப்பு எண்.051/011/00695 க.எண். 105-A-க்கு சொத்துவரி ஏதும் வரவு வைக்காமல் SUC என்ற தலைப்பில் ரூ.1272/-ஐ மட்டும் வரவு வைத்து இரசீது போட்டுள்ளனர்.
- வரி விதிப்பு எண்.051/011/00696 க.எண். 105-A-1-க்கு சொத்து வரி ஏதும் வரவு வைக்காமல் SUC என்ற தலைப்பில் ரூ.852/-ஐ வரவு வைத்து இரசீது போட்டுள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்தினரின் மேற்கண்ட நடவடிக்கை முற்றிலும் அத்து மீறிய செயலாகும். தவிர வாங்கப்படும் வரி இனங்களுக்கு அறிவிக்கை (டிமாண்ட் நோட்டீஸ்) தந்த பின்னரே வரி வசூல் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக அரசு ஆணை உள்ள நிலையில் அது முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது.

இது குறித்து முறையீட்டாளர் அனுப்பிய சட்ட அறிவிக்கைக்கும் எவ்வித பதிலும் தராமல் அலட்சியமாய் மாநகராட்சி நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளனர். முறையீட்டாளர் செலுத்திய காசோலைத் தொகையை கோரியபடி (குறிப்புச்சீட்டில் உள்ளபடி) வரவு வைத்து விட்டு, மேற்கொண்டு வரி ஏதும் நிலையில் இருந்தால் அது குறித்து முறையாக டிமாண்ட் அனுப்பி இருந்தால் அதனை செலுத்திட ஆயத்தமாயுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினரின் செயல் தனிமனித உரிமை மீறலாகும்.

கோரிக்கைகள்:

- 1) காசோலையுடன் அனுப்பி இருந்த குறிப்புச் சீட்டில் உள்ளபடி வரிகளை வரவு வைக்காமல் வேறு இனங்களுக்கு போடப்பட்டுள்ள இரசீதுகளை இரத்து செய்து விட்டு கோரிக்கையின்படி சொத்து வரிக்கு மட்டும் இரசீது போட்டுத்தரும்படியும்,
- 2) கோரிக்கையின்படி தொகையை வரவு வைக்காமல் அத்து மீறி செயல்பட்டுள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் தனக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை இடுமாறும்,
- 3) முறையீட்டாளருக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் வரி வசூல் தொடர்பாக எவ்வித டிமாண்ட் நோட்டீசும் தராமல் சட்டத்தை மீறி செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத் துறை ஆணையருக்கு ஆணையிட்டும்,
- 4) மாநகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்திவிட்ட மன உளைச்சலுக்காக சரியெனக்கருதும் நிவாரணத்தை வழங்கும்படியும்,
- 5) இவ்வழக்கின் செலவுத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க ஆணை இட்டும் நீதி வழங்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

2. மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு நாமக்கல் மாநகராட்சி ஆணையரிடம் இம்முறைமன்ற நடுவத்தின் 30.09.2024 நாளிட்ட அறிவிப்பு மூலம் அறிக்கை கோரப்பட்டது.

3) நாமக்கல் மாநகராட்சி ஆணையர் தனது 16.10.2024 நாளிட்ட கடிதத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு முறையே கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்:-

“முறையீட்டாளருக்கு முறையீட்டாளர் பெயர், அவர் மனைவி மற்றும் மகன் பெயரில் நாமக்கல் மாநகராட்சி பகுதி 11வது வார்டு ராமாபுரம்புதூர் குட்டைத் தெருவில் கதவு எண்.89/35 கதவு எண்.105/34 என்ற இருவீடுகளும் கதவு எண்.105 A, கதவு எண்.105 A-1 என்ற இரண்டு கடைகளும் உள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை முறையீட்டாளர் 23.03.2022ம் தேதி மேற்கண்ட இருவீடுகளுக்கும், இரண்டு கடைகளுக்கும் குடிநீர் இணைப்புகள் இரண்டிற்கும் சொத்துவரி, குடிநீர் வரிக்காக ரூ.8000/-த்தை இந்தியன் வங்கி காசோலை எண்.483609 மூலம் ஆணையாளர் நாமக்கல் மாநகராட்சிக்கு அனுப்பி உள்ளார். காசோலையுடன் எந்தெந்த இனத்திற்கு வரி எவ்வளவு வரவு வைக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு குறிப்பு சீட்டுடன் இணைத்து அனுப்பியிருந்தார்.

காசோலை அனுப்பப்பட்ட விவரம்:

வ.எண்.	இனங்கள்	கதவு எண்.	வரி விதிப்பு எண்கள்	வருடம்	தொகை ரூ.
1	சொத்துவரி	105 A	011/00695	2020-2021 & 2021-2022	426 & 426
2		105 A-1	011/00696	2020-2021 & 2021-2022	426 & 426
3		89/35	011/00548	2020-2021 & 2021-2022	618 & 618
4		105/34	011/00547	2020-2021 & 2021-2022	730 & 730
5	குடிநீர்	105/34	011/00148	2020-2021 & 2021-2022	1800
6	கட்டணம்	89/35	011/00018	2020-2021 & 2021-2022	1800
மொத்தம்					8000

காசோலை மூலம் வரப்பெற்ற தொகைக்கு நாமக்கல் மாநகராட்சியால் ரசீது போட்டப்பட்ட விவரம்:

வ. எண்.	வரி இனங்கள்	கதவு எண்.	வரி விதிப்பு எண்கள்	வருடம்	திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் (SUC)	வரித் தொகை	மொத்தம்	வரவு வைக்கப் பட்ட தொகை	மீதம் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.
1	2	3	4	5	6	7	8	9	10
1	சொத்துவரி	105 A	011/00695	2017-18	540	-	540	540	0
				2018-19	720	-	720	720	0
				2019-20	720	-	720	12	708
				2020-21	720	426	1146	0	1146
				2021-22	720	426	1146	0	1146
		மொத்தம்			3420	852	4272	1272	3000
2		105 A-1	011/00696	2017-18	1080	0	1080	852	228
				2018-19	1440	0	1440	0	1440
				2019-20	1440	0	1440	0	1440
				2020-21	1440	426	1866	0	1866
				2021-22	1440	426	1866	0	1866
		மொத்தம்			6840	852	7692	852	6840
3	89/35	011/00548	2020-21	120	412	532	532	0	
			2021-22	120	412	532	532	0	
			மொத்தம்			240	824	1064	1064
4	105/34	011/00547	2020-21	120	486	606	606	0	
			2021-22	120	486	606	606	0	
	மொத்தம்			240	1220	1212	1212	0	
5	குடிநீர் கட்டணம்	105/34	011/00148	2020-21	-	1800	1800	1800	0
				2021-22		1800	1800	1800	0
மொத்தம்			3600	3600	1800	1800			
6		89/35	011/00018	2020-21	-	1800	1800	1800	0
				2021-22		1800	1800	0	1800
மொத்தம்			3600	3600	1800	1800			
பெருமொத்தம்					10740	10700	21440	8000	13440

காசோலை வாயிலாக பெறப்பட்ட தொகை களம் எண்.9-ல் உள்ள இனங்களுக்கு வரவு வைக்கப்பட்டது. வாதி குறிப்பிட்டவாறு முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள தொகையை ஈடுசெய்யாமல் நடப்பு ஆண்டிற்கான வரி மற்றும் கட்டணம் வசூல் செய்ய இயலாது. திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் 2017-2018 முதல் அரையாண்டிலிருந்து மாநகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களால் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டு 2017-2018 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சொத்துவரி விதிப்புகளில் சொத்துவரி தொகைக்கு ஏற்ப திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் (SUC) நிர்ணயம் செய்யப்பட்டு, ஒவ்வொரு சொத்துவரி எண்களில் மேற்படி தொகை ஏற்றப்பட்டது.

அதன்படி முறையீட்டாளரின் சொத்துவரியிலும் தனியர் ஏற்கனவே சொத்துவரி செலுத்தி இருந்த காரணத்தினால் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் 2017-2018 முதல் அரையாண்டிலிருந்து நிலுவை தொகையாக ஏற்றப்பட்டது. அதன்படி திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் வசூல் செய்யாமல் சொத்துவரி தொகை மட்டும் வசூல் செய்ய கணினியில் வழிவகை இல்லாத காரணத்தினால் மேற்கண்டவாறு அன்னாரால் செலுத்தப்பட வேண்டிய திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணத்திற்கு ரூ.8000/- இல் ஈடுசெய்யப்பட்டு வாதிக்கு ரசீது வழங்கப்பட்டது.

இவ்வாறு நிலுவையில் உள்ள தொகைக்கு வரவு வைக்கப்பட்டதற்கு மாநகராட்சிக்கு எதிராக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதே பொருள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் CC No.23/2022-ன் படி வழக்கு தொடர்ந்ததில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் அவர்களின் 09.01.2024-ம் தேதிய உத்தரவில் முறையீட்டாளரின் புகார் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து முறையீட்டு புகார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் முறையீட்டாளர் பெயரிலும், அவர் மனைவி மற்றும் மகன் பெயரிலும் உள்ள சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் கீழ்க்கண்டவாறு 2019-2020 முதல் 2024-2025 இரண்டாம் அரையாண்டு வரை (31.03.2025) நிலுவையாக உள்ளது.

வ. எண்.	சொத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி	வரி விதிப்பு எண்.	நிலுவை
1	திரு/திருமதி. சுப்பராயன் பழனியம்மாள், நம்பி கதவு எண். 105 A இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900695 (சொத்துவரி கட்டணம்)	2019-20 முதல் 2024-25 ரூ.7742/-
2	திரு/திருமதி. சுப்பராயன் பழனியம்மாள், நம்பி கதவு எண். 105 A1 இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900696 (சொத்துவரி கட்டணம்)	2017-18 முதல் 2024-2025 ரூ.13742/-

3	திரு/திருமதி. சுப்பராயன் பழனியம்மாள், நம்பி கதவு எண். 89/35 இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900548 (சொத்துவரி கட்டணம்)	2024-25 ரூ.651/-
4	திரு/திருமதி. S.பழனியம்மாள், கதவு எண். 105/34 இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900547 (சொத்துவரி கட்டணம்)	2024-25 ரூ.746/-
5	திரு/திருமதி.செல்லம்மாள், கதவு எண். 89/35 இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900458 (குடிநீர் கட்டணம்)	2024-25 ரூ.1800/-
6	திரு/திருமதி. S.பழனியம்மாள், கதவு எண்.105/34 இராமாபுரம்புதுார் குட்டைத் தெரு, நாமக்கல்	051/013/900634 (குடிநீர் கட்டணம்)	2024-25 ரூ.1800/-

மேற்கண்டவாறு அறிக்கையினை பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

4) மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரான நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை 19.11.2024 அன்று இம்முறைமன்ற நடுவத்தில் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு வருகை தந்து விளக்கம் அளிக்குமாறு இம்முறைமன்ற நடுவத்தின் 28.10.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5) மனுதாரர் திரு.கா.சுப்பராயன் 28.10.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் கலந்துக்கொள்ளவில்லை. மனுதாரர் திரு.கா.சுப்பராயன் என்பவர் தனது 07.11.2024 நாளிட்ட கடிதத்தில் தனக்கு 83 வயதான நிலையில் தொலைதூரம் பயணம் செய்ய உடல்நிலை இடம் தராது எனவும், விசாரணையை காணொளி மூலமாக நடத்திட கேட்டுக்கொண்டுள்ளார்.

6) நாமக்கல் மாநகராட்சியில் கணக்கர் மற்றும் மேலாளர்(பொ) ஆகப் பணிபுரியும் க.ஜெயகுருநாதன் என்பவர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 28.10.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக கலந்து கொண்டு கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

- திரு.கா.சுப்பராயன் என்பவர் தனது சொத்துக்களுக்காக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த ரூ.8000/- க்கு காசோலை அனுப்பியிருந்தார்.
- அரசு விதிமுறைகளின்படி 01.04.2017 முதல் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் இவர் அதனை செலுத்த மறுத்து 2020-21, மற்றும் 2021-22 ம் ஆண்டுகளுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணத்திற்கு வரவு வைக்கக் கோரினார்.
- அரசு விதிமுறைகளின்படி 01.04.2017 முதல் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக்கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இவர் அனுப்பிய தொகை முதலில் இவர் செலுத்த வேண்டிய திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக்கட்டண நிலுவைக்கு வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை இவரது சொத்துவரி நிலுவை மற்றும் குடிநீர்கட்டண நிலுவைக்கு வரவு வைக்கப்பட்டது.

- தற்போதைய நிலையில் இவர் தனது சொத்துவரி விதிப்புகளுக்கு, வரி விதிப்பு எண்.011/00695க்கு 2019-2020 முதல் 2024-2025 வரையிலான காலத்திற்கு ரூ.7751/- மற்றும் வரிவிதிப்பு எண்.011/00696-க்கு 2017-18 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு ரூ.13,751/- மற்றும் குடிநீர் கட்டணம் வரிவிதிப்பு எண்.011/00148க்கு ரூ.1800/-, வரிவிதிப்பு எண்.011/00018க்கு ரூ.1800/- நிலுவை வைத்துள்ளார். இவற்றை செலுத்த இவருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

7. மனுதாரரின் புகார் மனு மற்றும் மனுவுடன் இணைத்தனுப்பப்பட்ட ஆவணங்கள் மற்றும் நாமக்கல் மாநகராட்சி ஆணையரின் அறிக்கை, நாமக்கல் மாநகராட்சியில் கணக்கர் மற்றும் மேலாளர்(பொ)ஆக பணிபுரியும் க.ஜெயகுருநாதன் என்பவரின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் ஆகிய அனைத்தும் இம்முறைமன்ற நடுவத்தினால் மிகக் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:

மனுதாரர் சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றிற்கு கேட்பு அறிவிக்கை எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே 23.03.2022 இல் மேற்கண்ட இரண்டு வீடுகளுக்கும், இரண்டு கடைகளுக்கும் குடிநீர் இணைப்புகள் இரண்டிற்கும் சொத்து வரி, குடிநீர் கட்டணத்திற்காக தன் கணக்கில் இருந்து நாமக்கல் இந்தியன் வங்கியின் காசோலை எண்.483609 மூலம் ரூ.8,000/- ஐ அனுப்பி உள்ளதை எந்தெந்த இனத்திற்கு வரி வரவு வைத்து இரசீது போட்டு தரப்பட வேண்டும் என்பதற்கான விபர குறிப்புச் சீட்டை இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வரிகளை வரவு வைக்காமல் வேறு இனங்களுக்கு போடப்பட்டுள்ளதால், இரசீதுகளை இரத்து செய்து விட்டு கோரிக்கையின்படி சொத்து வரிக்கு மட்டும் இரசீது போட்டுத்தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுதாரர் குறிப்பிட்டவாறு முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள தொகையை ஈடுசெய்யாமல் நடப்பு ஆண்டிற்கான வரி மற்றும் கட்டணம் வசூல் செய்ய இயலாது என்பதாலும், திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் 2017-2018 முதல் அரையாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டு 2017-2018 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சொத்துவரி விதிப்புகளில் சொத்துவரி தொகைக்கு ஏற்ப திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் (SUC) நிர்ணயம் செய்யப்பட்டு, ஒவ்வொரு சொத்துவரி எண்களிலும் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணத் தொகை ஏற்றப்பட்டுள்ள நிலையில் மனுதாரரின் சொத்துவரியிலும் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணத் தொகை ஏற்றப்பட்டுள்ளது. மனுதாரர் ஏற்கனவே சொத்துவரி செலுத்தி இருந்த காரணத்தினால் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் 2017-2018 முதல் அரையாண்டிலிருந்து நிலுவை தொகை நிலுவையாக இருந்ததால், மேற்படி திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் வசூல் செய்யாமல் சொத்துவரி தொகை மட்டும் வசூல் செய்ய கணினியில் வழிவகை இல்லை. எனவே மனுதாரர் செலுத்தப்பட வேண்டிய திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணத்திற்கு ரூ.8000/- இல் ஈடுசெய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. இப்பொருள் தொடர்பாக மனுதாரர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் CC No.23/2022-ன் படி வழக்கு தொடர்ந்ததில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் அவர்களின் 09.01.2024-ம் தேதிய உத்தரவில் மனுதாரரின் புகார் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து முறையீட்டு புகார் மனு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையரின் அறிக்கையில் முழு விவரத்தோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு விதிமுறைகளின்படி 01.04.2017 முதல் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனுதாரால் வழங்கப்பட்ட தொகை ரூ.8,000/-ல் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது சரியானதே என்பதாலும், செலுத்தப்பட வேண்டிய தொகை நிலுவையில் உள்ள நிலையில் மனுதாரர் இந்தந்த இனத்திற்கு வரி வரவு வைத்து இரசீது போட்டு தரப்பட வேண்டும் என கோருவது நியாயமாகாது என்பதால், நாமக்கல் மாநகராட்சி ஆணையரின் அறிக்கையினை ஏற்று, இப்பொருள் தொடர்பாக மேல்நடவடிக்கை ஏதும் தேவையில்லை என இம்முறைமன்ற முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது.

2024ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 26-ம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு, அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

பெறுநர்

1. திரு. கா. சுப்பராயன்,
கதவு எண்.3/139 பாரதி நகர்,
மோகனூர் சாலை, நாமக்கல் மாவட்டம்.
2. மாநகராட்சி ஆணையர்,
நாமக்கல் மாநகராட்சி,
நாமக்கல் மாவட்டம்.
3. நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை - 600 028.
4. ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer)
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை - 600 028.

நகல். மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் தனிச் செயலர்
இ.கோ/உதிரி

//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//



சட்ட ஆலோசகர்/செயலாளர்(முகூபொ)
9/7/24
தி.மு.க. அமைச்சர்
21/1/25